

AUGUST 2017 - SINGAPORE

2017 August Singapore Tamil Calendar. + Sign indicates next calendar date.

SUN ஞாயிறு		6	13	20	27
		ஆவணி; சதுர்த்தசி 24:58+; உத்திராடம் 28:17+; ராகு 17:41- 19:11	ஆவணி; சஷ்டி 24:01+; ரேவதி 08:20; ராகு 17:40-19:10	ஆவணி; திரயோதசி 07:08 சதுர்த்தசி 28:39+; பூசம் 19:53; ராகு 17:38-19:09	புரட்டாசி; சஷ்டி 25:11+; சுவாதி 20:15; ராகு 17:36-19:06
MON திங்கள்		7	14	21	28
		ஆவணி; பௌர்ணமி 26:10+; திருவோணம் 30:03+; ராகு 08:39- 10:09	ஆவணி; சப்தமி 22:15; அசுவினி 07:34 பரணி 30:27+; ராகு 08:38-10:08	ஆவணி; அமாவாசை 26:29+; ஆயில்யம் 18:21; ராகு 08:36-10:07	புரட்டாசி; சப்தமி 27:06+; விசாகம் 22:40; ராகு 08:35-10:05
TUE செவ்வாய்	1	8	15	22	29
	ஆவணி; நவமி 14:23; விசாகம் 14:51; ராகு 16:11-17:42	ஆவணி; பிரதமை 26:55+; அவிட்டம் முழு இரவு; ராகு 16:10-17:41	ஆவணி; அஷ்டமி 20:09; கிருத்திகை 29:01+; ராகு 16:09- 17:39	புரட்டாசி; பிரதமை 24:45+; மகம் 17:13; ராகு 16:07-17:38	புரட்டாசி; அஷ்டமி 29:22+; அனுஷம் 25:27+; ராகு 16:05- 17:36
WED புதன்	2	9	16	23	30
	ஆவணி; தசமி 16:43; அனுஷம் 17:46; ராகு 13:10-14:41	ஆவணி; துவீதியை 27:12+; அவிட்டம் 07:23; ராகு 13:10-14:40	ஆவணி; நவமி 17:47; ரோகிணி 27:20+; ராகு 13:08- 14:39	புரட்டாசி; துவீதியை 23:32; பூரம் 16:34; ராகு 13:07-14:37	புரட்டாசி; நவமி முழு இரவு; கேட்டை 28:24+; ராகு 13:05- 14:35
THU வியாழன்	3	10	17	24	31
	ஆவணி; ஏகாதசி 19:06; கேட்டை 20:43; ராகு 14:41-16:11	ஆவணி; திருதியை 27:03+; சதயம் 08:16; ராகு 14:40-16:10	ஆவணி; தசமி 15:13; மிருகசிரீஷம் 25:29+; ராகு 14:38- 16:09	புரட்டாசி; திருதியை 22:57; உத்திரம் 16:31; ராகு 14:37-16:07	புரட்டாசி; நவமி 07:47; மூலம் முழு இரவு; ராகு 14:35- 16:05
FRI வெள்ளி	4	11	18	25	
	ஆவணி; துவாதசி 21:22; மூலம் 23:32; ராகு 11:40-13:10	ஆவணி; சதுர்த்தி 26:27+; பூரட்டாதி 08:43; ராகு 11:39-13:09	ஆவணி; ஏகாதசி 12:31; திருவாதிரை 23:34; ராகு 11:38-13:08	புரட்டாசி; சதுர்த்தி 23:01; ஹஸ்தம் 17:06; ராகு 11:36-13:06	
SAT சனி	5	12	19	26	
	ஆவணி; திரயோதசி 23:21; பூராடம் 26:05+; ராகு 10:09- 11:40	ஆவணி; பஞ்சமி 25:26+; உத்திரட்டாதி 08:44; ராகு 10:08-11:39	ஆவணி; துவாதசி 09:47; புனர்பூசம் 21:39; ராகு 10:07-11:37	புரட்டாசி; பஞ்சமி 23:47; சித்திரை 18:22; ராகு 10:05-11:36	